

G.C - 43

DEPARTMENTAL EXAMINATIONS (COMPUTER BASED TEST)

Name of the Test:

Departmental Test for Supervisors of Industrial Co-operative in the Industries Department - Co-operative Accounts and Audit including Book - keeping and Secretarial Practice (Without Books)

049

Maximum Time: 2.30 Hour ✓

Maximum Marks: 100 ✓

IMPORTANT INSTRUCTIONS

OBJECTIVE TYPE

கொள்குறி வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்கத் தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளைக் கவனமாகப் படிக்கவும்.

1. This computer based Test contains 100 number of questions in objective Type.
இந்தக் கணினி வழித் தேர்வானது, 100 கொள்குறி வகையிலான வினாக்களைக் கொண்டது.
2. Answer all questions. Each question carries one mark
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் ஒவ்வொரு வினாவும் ஒரு மதிப்பெண் உடையது.
3. In case of doubt, English version is the Final.
வினாக்களில் சந்தேகம் இருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.
4. Words of masculine gender in these questions shall, where the context so require, be taken to include feminine gender.
இந்த வினாக்களில் இடம் பெற்றுள்ள ஆண் பாலினத்தவரின் வார்த்தைகளில் தேவைப்படின், சூழலுக்கேற்ப பெண் பாலினத்தவரின் வார்த்தைகளும் அடங்கும்.
5. Before answering the questions in CBT, candidates should read the following instructions displayed in the monitor:
விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்விற்கு விடையளிக்கத் தொடங்கும் முன் கணினியின் திரையில் தோன்றும் அறிவுரைகளை கவனமாகப் படிக்கவும்.
 - a) One question will be displayed on the screen at a time.
ஒரே நேரத்தில் ஒரு வினா மட்டுமே கணினித் திரையில் தோன்றும்.
 - b) Time available for you to complete the examination will be displayed through a countdown timer in the top right-hand corner of the screen. It will display

1. Which of the following was the 1st Bank of India?
பின்வருவனவற்றில் எது முதல் இந்திய வங்கி?

- (A) Bank of India
இந்திய வங்கி
- (B) Bank of Hindustan
இந்துஸ்தான் வங்கி
- (C) Bank of Madras
பாங்க் ஆப் மெட்ராஸ்
- (D) Imperial Bank of India
இம்பீரியல் வங்கி

2. Imperial Bank of India became SBI in
இம்பீரியல் வங்கி எஸ்.பி.ஐ. ஆனது எப்போது?

- (A) 1952
- (B) 1953
- (C) 1954
- (D) 1955

3. Which of the following is not a primary function of commercial banks?
பின்வருவனவற்றில் எது வணிக வங்கிகளின் முதன்மை செயல்பாடு அல்ல?

- (A) Accepting Demand Deposits
கோரிக்கை வைப்புகளை ஏற்றுக்கொள்வது
- (B) Advancing Loans
முன்னேறும் கடன்கள்
- (C) Accepting Time Deposits
நேர வைப்புகளை ஏற்றுக்கொள்வது
- (D) Collecting Cheques
காசோலைகளை சேகரித்தல்

4. Which of the following is not a secondary function of commercial bank?
பின்வருவனவற்றில் எது வணிக வங்கியின் இரண்டாம் நிலை செயல்பாடு அல்ல?

- (A) Advancing loans
முன்னேறும் கடன்கள்
- (B) Agency functions
ஏஜென்சி செயல்பாடுகள்
- (C) General Utility function
பொது பயன்பாட்டு செயல்பாடு
- (D) Letter of Credit
கடன் கடிதம்

5. Credit creation means

கடன் உருவாக்கம் என்று பொருள்

(A) Multiplication of loans and advances

கடன்கள் மற்றும் முன்கூட்டியே பெருக்கல்

(B) Providing foreign exchange to businessing

வணிகத்திற்கு அந்நிய செலாவணி வழங்குதல்

(C) Issuing Traveler's Cheque to individuals for travelling outside the country

நாட்டிற்கு வெளியே பயணம் செய்வதற்காக தனிநபர்களுக்கு பயணிகளின் காசோலை வழங்குதல்

(D) Providing utility services to customers

வாடிக்கையாளர்களுக்கு பயன்பாட்டு சேவைகளை வழங்குதல்

6. Which of the following is not a role of commercial banks in economic development of a Country?

பின்வருவனவற்றில் எது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வணிக வங்கிகளின் பங்கு அல்ல?

(A) Capital formation

மூலதன உருவாக்கம்

(C) Creation of Credit

கடன் உருவாக்கம்

(B) Framing fiscal policy

நிதிக் கொள்கையை உருவாக்குதல்

(D) Finance to Government

அரசுக்கு நிதி அளித்தல்

7. SBI was established in the year

SBI நிறுவப்பட்ட ஆண்டு

(A) 1932

(B) 1933

(C) 1934

(D) 1935

8. RBI was nationalised on

ரிசர்வ் வங்கி தேசியமயமாக்கப்பட்டது

(A) 1st January 1949

1 ஜனவரி 1949

(B) 1st June 1949

1 ஜூன் 1949

(C) 1st March 1949

1 மார்ச் 1949

(D) 1st August 1949

1 ஆகஸ்ட் 1949

9. Who is the lender of last resort?
கடைசி முயற்சியில் கடன் கொடுப்பவர் யார்?
- (A) Imperial bank of India
இம்பீரியல் வங்கி
- (B) Scheduled Commercial Banks
அட்டவணையிடப்பட்ட வணிக வங்கிகள்
- (C) Cooperative Banks
கூட்டுறவு வங்கிகள்
- (D) RBI
RBI
10. Which of the following is not a function of RBI?
பின்வருவனவற்றில் எது ரிசர்வ் வங்கியின் செயல்பாடு அல்ல?
- (A) Fiscal authority
நிதி அதிகாரம்
- (B) Monetary Authority
பண ஆணையம்
- (C) User of banking license
வங்கி உரிமத்தின் பயனர்
- (D) Custodian of Foreign exchange reserves
அந்நிய செலாவணி இருப்புக்களின் பாதுகாவலர்
11. Expansion of FEMA
FEMA விரிவாக்கம்
- (A) Foreign Exchange Management Act
அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம்
- (B) Foreign Entities Management Act
வெளிநாட்டு நிறுவன மேலாண்மை சட்டம்
- (C) First Exchange Management Act
முதல் பரிமாற்ற மேலாண்மை சட்டம்
- (D) Fiscal Exchange Management Act
நிதி பரிமாற்ற மேலாண்மை சட்டம்
12. Banking Ombudsmen scheme was introduced in the year
ஆம்புட்மேன் திட்டம் வங்கிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
- (A) 1994
- (B) 1995
- (C) 1996
- (D) 1997

13. Preparation of the final account is the _____ step of accounting cycle.
இறுதி கணக்குகளைத் தயாரிப்பது _____ கணக்கியல் சுழற்சியின் படி

(A) 1st
முதல்

(B) continuous
தொடர்ச்சியான

(C) last
இறுதி

(D) second
இரண்டாவது

14. Which of the following comes under Quantitative credit control measures of RBI?
பின்வருவனவற்றில் எது ரிசர்வ் வங்கியின் அளவு கடன் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் கீழ் வருமாறு?

(A) Open market operation
திறந்த சந்தை செயல்பாடு

(B) Direct Action
நேரடி நடவடிக்கை

(C) Rationing of credit
கடன் மதிப்பீடு

(D) Moral suasion
தார்மீக ஒப்புதல்

15. Which of the following so not comes under Quantitative credit control measure of RBI?

பின்வருவனவற்றில் எது ரிசர்வ் வங்கியின் அளவு கடன் கட்டுப்பாட்டு நடவடிக்கையின் கீழ் வராது?

(A) Bank rate
வங்கி விகிதம்

(B) Open market operations
திறந்த சந்தை செயல்பாடுகள்

(C) Variable cash reserve ratio
மாறக்கூடிய பண இருப்பு விகிதம்

(D) Rationing of credit
கடன் மதிப்பீடு

16. SLR refers to
எஸ்.எல்.ஆர். குறிப்பது

(A) State Leverage Ratio
மாநில அந்நிய விகிதம்

(B) Statutory Liquidity Ratio
சட்ட ரீதியான பணப்புழக்க விகிதம்

(C) Statutory Beverage Ratio
சட்டபூர்வமான பான விகிதம்

(D) Statutory Limiting Ratio
சட்டரீதியான வரம்பு விகிதம்

17. NABARD was established in
நபார்டு நிறுவப்பட்ட ஆண்டு

(A) 1981

(B) 1982

(C) 1983

(D) 1984

18. NABARD refers to
நபார்டு குறிக்கிறது

- (A) National Bank for Agriculture Rural Development
கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி
- (B) National Banking Regulation Development
தேசிய வங்கி ஒழுங்குமுறை மேம்பாடு
- (C) National Bank of Rural Development
தேசிய ஊரக வளர்ச்சி வங்கி
- (D) National Bank for Regional Development
பிராந்திய வளர்ச்சிக்கான தேசிய வங்கி

19. RRB refers to
ஆர்.ஆர்.பி குறிக்கிறது

- (A) Regional Rural Banks
பிராந்திய கிராமப்புற வங்கிகள்
- (B) Regional Reserve Bank
பிராந்திய ரிசர்வ் வங்கி
- (C) Regional Regulatory Bank
பிராந்திய ஒழுங்குமுறை வங்கி
- (D) Regional Recovery Bank
பிராந்திய மீட்பு வங்கி

20. Industrial Finance Corporation of India was established on
இந்திய தொழில்துறை நிதி நிறுவனம் நிறுவப்பட்டது

- (A) July 1, 1948
ஜூலை 1, 1948
- (B) August 1, 1948
ஆகஸ்ட் 1, 1948
- (C) September 1, 1948
செப்டம்பர் 1, 1948
- (D) October 1, 1948
அக்டோபர் 1, 1948

21. SIDCO refers to
SIDCO

- (A) Systemic Industrial Development Corporation
முறையான தொழில்துறை மேம்பாட்டுக் கழகம்
- (B) Small Industrial Development Corporation
சிறு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம்
- (C) State Institution Development
மாநில நிறுவன மேம்பாடு
- (D) Small Institution Development Corporation
சிறிய நிறுவன மேம்பாட்டு நிறுவனம்

22. Which of the following policy is cheap money policy?

பின்வரும் எந்தக் கொள்கை மலிவான பணக் கொள்கை?

(A) Expansionary policy
விரிவாக்கக் கொள்கை

(B) Contractionary
சுருங்குதல்

(C) Both (A) and (B)
இரண்டும் (A) மற்றும் (B)

(D) Neither (A) nor (B)
இல்லை (A) nor (B)

23. Which of the following is not a objective of monetary policy?

பின்வருவனவற்றில் எது பணக் கொள்கையின் நோக்கம் அல்ல?

(A) Price stability
விலை நிலைத்தன்மை

(B) Full employment
முழு வேலை

(C) Economic growth
பொருளாதார வளர்ச்சி

(D) Disinvestment
மறு முதலீடு

24. NEFT refers to

NEFT எதை குறிக்கிறது

(A) National Electronic Fund Transfer
தேசிய மின்னணு நிதி பரிமாற்றம்

(B) National Electric Fund Transfer
தேசிய மின்சார நிதி பரிமாற்றம்

(C) NET Electronic Fund Transfer
நெட் மின்னணு நிதி பரிமாற்றம்

(D) NET Electric Fund Transfer
நெட் மின்சார நிதி பரிமாற்றம்

25. ATM refers to

ஏ.டி.எம். எதை குறிக்கிறது

(A) Automated Teller Machines
தானியங்கி டெல்லர் இயந்திரங்கள்

(B) Any Time Money
எந்த நேர பணமும்

(C) Analytical Teller Machines
பகுப்பாய்வு டெல்லர் இயந்திரங்கள்

(D) Automatic Technical Machine
தானியங்கி தொழில்நுட்ப இயந்திரம்

26. Minimum amount for RTGS transfer is

RTGS பரிமாற்றத்திற்கான குறைந்தபட்ச தொகை

(A) 1 Lakh
1 லட்சம்

(B) 2 Lakhs
2 லட்சம்

(C) 3 Lakhs
3 லட்சம்

(D) 3.25 Lakhs
3.25 லட்சம்

27. If the borrower fails to make interest on principal payment for _____ days, the loan is considered to be a Non Performing Asset

கடன் வாங்குபவர் _____ நாட்களுக்கு அசலுக்கு வட்டி செலுத்தத் தவறினால், அந்த கடன் ஒரு "செயல்படாத சொத்து" என்று கருதப்படுகிறது.

(A) 90 days
90 நாட்கள்

(B) 120 days
120 நாட்கள்

(C) 180 days
180 நாட்கள்

(D) 210 days
210 நாட்கள்

28. Statutory liquidity ratio can be maintained in the form of

சட்டரீதியான பணப்புழக்க விகிதம் _____ வடிவத்தில் பராமரிக்கப்படலாம்.

(A) Cash
பணம்

(B) Gold
தங்கம்

(C) Approved securities
அங்கீகரிக்கப்பட்ட பத்திரங்கள்

(D) All of the above
மேலே உள்ள அனைத்தும்

29. NBFC refers to

NBFC குறிக்கிறது

(A) Non Banking Financial Institution
வங்கி அல்லாத நிதி நிறுவனம்

(B) Net Banking Financial Institution
நிகர வங்கி நிதி நிறுவனம்

(C) Net Banking Financing Industry
நிகர வங்கி நிதி தொழில்

(D) Net Basic Financial Institution
நிகர அடிப்படை நிதி நிறுவனம்

30. A Bank is a
ஒரு வங்கி என்பது

- (A) Financial Institution
நிதி நிறுவனம்
- (B) Corporate
பெரு நிறுவனம்
- (C) Industry
தொழில்
- (D) Service Institutions
சேவை நிறுவனங்கள்

31. Online Banking is also known as
ஆன்லைன் வங்கி என்றும் அழைக்கப்படுகிறது

- (A) E-Banking
மின் வங்கி
- (B) Internet Banking
இணைய வங்கி
- (C) RTGS
ஆர்.டி.ஜி.எஸ்
- (D) NEFT
NEFT

32. Moral suasion refers to
தார்மீக ஒப்புதல் என்பது ————— குறிக்கிறது.

- (A) Optimization
உகந்தது
- (B) Maximization
அதிகபட்சமாக்குதல்
- (C) Persuasion
வற்புறுத்தல்
- (D) Minimization
குறைத்தல்

33. REPO rate means
ரெப்போ விகிதம் என்பது

- (A) Rate of which the commercial banks and willing to lend to RBI
வணிக வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கிக்கு கடன் கொடுக்க விரும்பும் விகிதம்
- (B) Rate of which the RBI is willing to lend to commercial banks
ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்க தயாராக உள்ள விகிதம்
- (C) Exchange rate of Foreign Bank
வெளிநாட்டு வங்கியின் மாற்று விகிதம்
- (D) Growth rate of economy
பொருளாதார வளர்ச்சி விகிதம்

34. Bank credit refers to
வங்கி கடன் குறிக்கிறது
- (A) Bank loans
வங்கி கடன்கள்
- (B) Advances
முன் பணம்
- (C) Bank loans and Advance
வங்கி கடன்கள் மற்றும் முன்பணம்
- (D) Borrowings
கடன் வாங்குவது (Borrowings)
35. Bank Rate Means
வங்கி விகிதம் என்பது
- (A) Re-discounting the 1st Class
முதல் வகுப்புக்கு மறு தள்ளுபடி
- (B) Interest rate securities
வட்டி விகிதப் பத்திரங்கள்
- (C) Exchange rate
பரிமாற்ற வீதம்
- (D) Growth rate
வளர்ச்சி விகிதம்
36. Central Bank is _____ authority of any Country
எந்த ஒரு நாட்டின் மத்திய வங்கி பின்வருவனவற்றுள் எதற்கு அதிகாரம் கொண்டது
- (A) Monetary
பணக் கொள்கை
- (B) Fiscal
நிதிக் கொள்கை
- (C) Wage
கூலி
- (D) National Income
தேசிய வருமானம்
37. ATM's were 1st introduced in
ATMகள் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது
- (A) 1957
- (B) 1967
- (C) 1977
- (D) 1987

38. Regional Rural Bank were setup in the year
பிராந்திய கிராமப்புற வங்கி ஆண்டு அமைக்கப்பட்ட ஆண்டு
- (A) 1965 (B) 1975
(C) 1985 (D) 1995
39. Banking Regulation Act was enacted in the year
வங்கி ஒழுங்குமுறை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
- (A) 1948 (B) 1949
(C) 1950 (D) 1951
40. Payment and Settlement System Act of 2007 gives _____ oversight authority for payment and Settlement System in the country.
கொடுப்பனவு மற்றும் தீர்வு அமைப்பு சட்டம் 2007, நாட்டின் பணம் மற்றும் தீர்வு அமைப்புகளை மேற்பார்வை செய்யும் அதிகாரத்தை எதற்கு வழங்குகிறது?
- (A) Paytm
பேடிஎம்
- (B) RBI
ஆர்.பி.ஐ.
- (C) SEBI
செபி
- (D) Forward Market Commission
முன்னோக்கி சந்தை கமிஷன் (Forward Market Commission)
41. Who uses Banking licence under banking regulation act to conduct banking Business in India?
யார் வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், வங்கியை நடத்த வங்கி உரிமத்தை பயன்படுத்துவது
- (A) Scheduled Commercial Banks
அட்டவணையிடப்பட்ட வணிக வங்கி
- (B) Cooperative Banks
கூட்டுறவு வங்கிகள்
- (C) RBI
ஆர்.பி.ஐ.
- (D) Payment Banks
கட்டண வங்கிகள்

42. Who Act as a refinancing institution for all kinds of production and investment credit to agriculture?
அனைத்து வகையான விவசாய உற்பத்தி மற்றும் முதலீட்டு கடன்களுக்கான மறுநிதியளிப்பு நிறுவனமாக செயல்படுவது
- (A) NABARD
நபார்டு
- (B) SIDBI
சிஃபி
- (C) EXIM Bank
EXIM வங்கி
- (D) RBI
ஆர்.பி.ஐ.
43. In cheap money policy, borrowing is
மலிவான பணக் கொள்கையில், கடன் வாங்குவது
- (A) Easy
சலபம்
- (B) Difficult
கடினம்
- (C) Uncertain
நிச்சயமற்றது
- (D) Very Difficult
மிக கடினம்
44. Pay cut is a ————— motivation.
ஊதிய குறைப்பு என்பது ————— ஊக்கப்படுத்துதல்.
- (A) Positive
நேர்மறை
- (B) Negative
எதிர்மறை
- (C) Revenge
பழிவாங்கும்
- (D) Warning
கண்டிக்கும்
45. According to Maslow's Hierarchy of Needs Theory, every human being exists a hierarchy of ————— needs.
மாஸ்கோவின் கூற்றுப்படி ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ————— தேவை வரிசை உள்ளது.
- (A) 5
- (B) 4
- (C) 2
- (D) 3
46. How many Adjustment Entries are there?
சரிசெய்யும் பதிவுகள் எத்தனை வகைப்படும்?
- (A) 16
- (B) 10
- (C) 15
- (D) 14

47. _____ contains the details of the name of the parties who's bills are accepted, date of bills payable, due date etc.

ஆனது ஏற்றுக்கொள்ளப்பட்ட பில்களின் கட்சிகாரர் பெயர், பில்கள் செலுத்த வேண்டிய பில்களின் தேதி, செலுத்த வேண்டிய தேதி போன்ற விவரங்களைக் கொண்டுள்ளது.

- (A) Bills receivable book
பில்கள் பெறத்தக்க புத்தகம்
- (B) Dealers ledger
டீலர்கள் லெட்ஜர்
- (C) Bills payable book
பில்கள் செலுத்த வேண்டிய புத்தகம்
- (D) Ledger
லெட்ஜர்

48. Sales books is used for recording
விற்பனை புத்தகங்களில் பதிவு செய்யப்படுவது

- (A) An sales of goods
பொருட்களின் விற்பனை
- (B) All credit sales of asset
அனைத்து சொத்துக்களின் கடன் விற்பனை
- (C) All credit sales of goods
அனைத்து பொருட்களின் கடன் விற்பனை
- (D) All sales of assets and goods
அனைத்து சொத்துக்களின் மற்றும் பொருட்களின் விற்பனை

49. Closing entries are recorded in
முடித்தல் பதிவுகள் எதில் மேற்கொள்ளப்படுகிறது?

- (A) Each book
ஒவ்வொரு புத்தகத்திலும்
- (B) Journal proper
ஜெர்னல் புத்தகம்
- (C) Ledger
லெட்ஜர்
- (D) Purchase book
கொள்முதல் புத்தகம்

50. The source document or voucher used for recording entries in sales books in
விற்பனை புத்தகத்தில் உள்ளீடுகளை பதிவு செய்ய பயன்படுத்தப்படும் மூல ஆவணம்

- (A) Invoice
விலைப்பட்டியல்
- (B) Debit note
பற்று சீட்டு
- (C) Credit note
கடன் சீட்டு
- (D) Each receipt
ஒவ்வொரு ரசீதும்

51. Final Accounts include

இறுதி கணக்குகள் என்பது

- (A) Trading a/c, Profit and Loss a/c, Balance Sheet
வியாபார கணக்கு, லாப நட்ட கணக்கு, இருப்பு நிலை குறிப்பு
- (B) Journal entry
ஜெர்னல் பதிவு
- (C) Balance Sheet, Trial balance
இருப்பு நிலை குறிப்பு, இருப்பாய்வு
- (D) Trading a/c, Profit and Loss a/c, Trial balance
வியாபார கணக்கு, லாப நட்ட கணக்கு, இருப்பாய்வு

52. First step of accounting process is

கணக்கியல் செயல்முறையின் முதல்படி

- (A) Recording
பதிவு செய்தல்
- (B) Journalising
ஜெர்னல் படுத்துதல்
- (C) Identifying
கண்டறிதல்
- (D) Clarifying
தெளிவு படுத்துதல்

53. Recording the transaction in journal is

ஜெர்னலில் பரிவர்த்தனை பதிவு செய்வது

- (A) Journalising
ஜெர்னல் படுத்துதல்
- (B) Writing
எழுதுதல்
- (C) Recording
பதிவு செய்தல்
- (D) Entering
பதிவிடுதல் (Entering)

54. Entries are made in journals on the basis of

ஜெர்னல் பதிவு எதை அடிப்படையாக கொண்டது

- (A) Amount wise
தொகை வாரியாக
- (B) Chronological order
காலம் வாரியாக
- (C) Subject wise
பொருள் வாரியாக
- (D) Material wise
மெட்டிரியல் வாரியாக

55. Transferring the entries from journal to ledger is called
ஜெர்னலில் இருந்து லெட்ஜெருக்கு பதிவுகளை மாற்றம் செய்வதை எவ்வாறு அழைப்பர்

- (A) Ledgering
லெட்ஜெர் படுத்துதல்
- (B) Transferring
மாற்றுதல்
- (C) Posting
இடுகையிடுதல் (Posting)
- (D) Entering
பதிவிடுதல் (Entering)

56. The list of ledger balance is used to prepare
லெட்ஜர் இருப்பின் பட்டியல் எதை தயாரிக்கப் பயன்படுகிறது

- (A) Ledger balance
லெட்ஜர் இருப்பு
- (B) Trial balance
இருப்பாய்வு
- (C) Balance Sheet
இறுதி நிலை குறிப்பு
- (D) Cash balance
ரொக்க இருப்பு

57. Accounting period in Industrial Cooperative
தொழிற் கூட்டுறவில் கணக்கியல் காலம் என்பது

- (A) 1 April – 31 March
1 ஏப்ரல் – 31 மார்ச்
- (B) 1 July – 30 June
1 ஜூலை – 30 ஜூன்
- (C) 1 January – 31 December
1 ஜனவரி – 31 டிசம்பர்
- (D) 1 October – 30 September
1 அக்டோபர் – 30 செப்டம்பர்

58. The next step of trial balance is preparing
இருப்பாய்வு தயாரித்தலின் அடுத்த படி _____ தயாரித்தல்.

- (A) Profit and Loss account
லாப நட்ட கணக்கு
- (B) Trading account
வியாபார கணக்கு
- (C) Balance Sheet
இறுதி நிலை குறிப்பு
- (D) Posting and Balancing
இடுகையிடுதல் மற்றும் சமநிலைப்படுத்துதல்

59. A person who gives benefit without receiving money but claim in future
பணம் பெறாமல் ஆனால் எதிர்காலத்தில் உரிமை கோரும் எண்ணத்தில் பலன் அளிக்கும் நபர்
- (A) Debtor
கடனாளி
- (B) Creditor
கடன் கொடுத்தவர்
- (C) Loanee
விற்பனையாளர்
- (D) Dealer
வியாபாரி
60. The gradual reduction in value of fixed asset due to usage and passage to time
பயன்பாடு மற்றும் நேரம் கடந்து செல்வதால் நிலையான சொத்தின் மதிப்பின் படிப்படியாக ஏற்படும் குறைப்பு
- (A) Loss
இழப்பு
- (B) Scrap
ஸ்கர்ப்
- (C) Wastage
கழிவு
- (D) Depreciation
தேய்மானம்
61. Cash transaction means
பண பரிவர்த்தனை என்பது எதை குறிக்கும்
- (A) Cash and Credit
பணம் மற்றும் கடன் பரிவர்த்தனை
- (B) Only credit
கடன் பரிவர்த்தனை மட்டும்
- (C) Cash (or) Credit
பணம் அல்லது கடன் பரிவர்த்தனை
- (D) Only cash transaction
பணப் பரிவர்த்தனை மட்டும்
62. Financial position of a business is ascertained on the basic of
ஒரு வணிகத்தில் நிதி நிலை அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது
- (A) Journal balance
ஜெர்னல் இருப்பு
- (B) Trial balance
இருப்பாய்வு
- (C) Balance Sheet
இறுதி நிலை இருப்பு
- (D) Profit and Loss a/c
லாப நட்ட கணக்கு

63. _____ is an art of recording business dealing in a set of books.
வியாபார நடவடிக்கைகளை அதற்குண்டான புத்தகங்களில் பதிவு செய்வது _____
கலையாகும்.
- (A) Book keeping புத்தக பராமரிப்பு
(B) Accounting கணக்கியல்
(C) Journalising ஜெர்னலிசிங்
(D) Recording பதிவிடுதல்
64. The accounting principles adopted by account universally
உலகளவில் ஏற்றக்கொள்ளப்பட்ட கணக்கியல் கொள்கைகளை கொடுப்பது
- (A) GAPA
(B) GAAP
(C) AAGP
(D) GAPP
65. According to _____ concept only business transaction are recording in books of accounts.
_____ கருத்துப்படி, வணிக பரிவர்த்தனை மட்டுமே கணக்கு புத்தகங்களில் பதிவு
செய்யப்படுகிறது.
- (A) Business entity வியாபார நிறுவனம்
(B) Cost செலவு
(C) Dual aspect இரட்டை கொள்கை
(D) Money measurement பண அளவீடு
66. In money measurement accept all transactions are _____.
பண அளவீடு கொள்கையில் அனைத்து பரிவர்த்தனைகளும் _____ ஏற்றுக்
கொள்ளப்படுகிறது.
- (A) Dollers டாலர்
(B) Rupees ரூபாய்
(C) Money பணம்
(D) Euro யூரோ
67. Every transaction or event has _____ aspect.
ஒவ்வொரு பரிவர்த்தனையும் அல்லது நிகழ்வும் _____ அம்சத்தைக் கொண்டுள்ளது.
- (A) One ஒன்று
(B) More பல
(C) Triple மூன்று
(D) Dual இரண்டு

68. GAAP's are
GAAP's என்பது

- (A) Generally Accepted Accounting Policies
(B) Generally Accepted Accounting Principles
(C) Generally Accepted Accounting Provisions
(D) Generally Accounting Authority Policies

69. _____ is used for credit purchase and credit sales.
_____ கடன் கொள்முதல் மற்றும் கடன் விற்பனைக்கு பயன்படுவது.

- (A) Voucher
வவுச்சர்
(B) Invoice
விலைப்பட்டியல்
(C) Receipt
ரசீது
(D) Challan
செலுத்து சீட்டு (Challan)

70. When goods are returned by buyer, The buyer prepare _____ and send it to the seller.

பொருட்களை வாங்குபவர் திருப்பித் தரும்போது, வாங்குபவர் _____ தயார் செய்து இதை விற்பனையாளருக்கு அனுப்புகிறார்.

- (A) Voucher
வவுச்சர்
(B) Debit note
பற்று சீட்டு
(C) Return memo
திருப்பு குறிப்பு
(D) Credit note
கடன் சீட்டு

71. _____ prepared by the seller who receives back from him customer the goods sold.

வாடிக்கையாளரிடமிருந்து, விற்கப்பட்ட பொருட்களை திரும்பப் பெறும் விற்பனையாளரால் _____ தயாரிக்கப்படுகிறது.

- (A) Voucher
வவுச்சர்
(B) Debit note
பற்று சீட்டு
(C) Return memo
திருப்பு குறிப்பு
(D) Credit note
கடன் சீட்டு

72. In personal account debit _____ credit the _____.
தனிப்பட்ட கணக்கில் பற்று _____ வரவு _____.

- (A) The receiver, The giver
பெறுபவர், கொடுப்பவர்
- (B) The giver, The receiver
கொடுப்பவர், பெறுபவர்
- (C) What comes in what goes out
எது உள்ளே வருகிறது, எது வெளியே செல்கிறது
- (D) What goes out what comes in
எது வெளியே செல்கிறது, எது உள்ளே வருகிறது

73. _____ is an entry in which more than two accounts are involved.
_____ பதிவில் இரண்டு கணக்குகள் சம்பந்தப்பட்டிருக்கும்.

- (A) Compound entry
கூட்டுப் பதிவு
- (B) Double entry
இரட்டைப் பதிவு
- (C) Adjusting entry
சரிசெய்யும் பதிவு
- (D) Transfer entry
மாற்றும் பதிவு

74. _____ entries are passed to make correction of errors in accounting.
கணக்கியலில் உள்ள பிழைகளைத் திருத்த _____ பதிவுகள் அனுப்பப்படுகின்றன.

- (A) Adjusting
சரிசெய்யும்
- (B) Rectifying
திருத்துதல்
- (C) Modification
மாற்றுதல்
- (D) Deletion
நீக்குதல்

75. The correct equation is
சரியான சமன்பாடு

- (A) Asset + Capital = Liabilities
சொத்து + மூலதனம் = பொறுப்புகள்
- (B) Capital - Liabilities = Asset
மூலதனம் - பொறுப்புகள் = சொத்து
- (C) Capital = Asset - Liabilities
மூலதனம் = சொத்து - பொறுப்புகள்
- (D) Liabilities + Assets = Capital
பொறுப்புகள் + சொத்துக்கள் = மூலதனம்

76. In Accounting principle, cash is classified as
கணக்கியல் கொள்கையில், பணம் _____ என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
- (A) Real account
உண்மையான கணக்கு
- (B) Nominal account
பெயரளவு கணக்கு
- (C) Personal account
தனிப்பட்ட கணக்கு
- (D) Cash account
பணக் கணக்கு
77. Transaction are first recorded in
பரிவர்த்தனைகள் முதலில் _____ ல் பதிவு செய்யப்படும்.
- (A) Journal
ஜெர்னல் புத்தகம்
- (B) Cash Book
பண புத்தகம்
- (C) Receipt Book
ரசீது புத்தகம்
- (D) Purchase Book
வாங்கும் புத்தகம்
78. In double entry system, if one account debited, the other account must be
இரட்டை பதிவு முறையில், ஒரு கணக்கு பற்று வைக்கப்பட்டால், மற்றொரு கணக்கு
_____ வைக்கப்படும்.
- (A) Debited
பற்றுதல்
- (B) Credited
வரவு
- (C) Loaned
கடன்
- (D) None
ஏதுமில்லை
79. There are _____ types of transactions.
பரிவர்த்தனைகளில் _____ வகைகள் உள்ளன.
- (A) Two
இரண்டு
- (B) One
ஒன்று
- (C) Three
மூன்று
- (D) More
பல
80. Double column cash book has _____ and _____ column.
இரட்டை நெடுவரிசை பண புத்தகத்தில் _____ மற்றும் _____ நெடுவரிசை
உள்ளது.
- (A) Cash, Discount
பணம், தள்ளுபடி
- (B) Cash, Bank
பணம், வங்கி
- (C) Cash, Credit
பணம், வரவு
- (D) Bank, Discount
வங்கி, தள்ளுபடி

81. For the purpose of recording the financial transactions accounts are classified as
பதிவு செய்வதற்கு, நிதி பரிவர்த்தனை கணக்குகள் வகைப்படுத்தப்படுகின்றன.

- (A) Personal and Impersonal
தனிப்பட்ட மற்றும் தனிப்பட்டவையல்லாத
- (B) Cash and Credit
பணம் மற்றும் கடன்
- (C) Debit and Credit
பற்று மற்றும் வரவு
- (D) Natural and Artificial
இயற்கை மற்றும் செயற்கை

82. Firm has assets of Rs. 1,00,000 and the external liabilities of Rs. 60,000 its capital would be
நிறுவனத்திற்கு ரூ.1,00,000 சொத்துகள் மற்றும் உள்ளார்ந்த பொறுப்புகள் ரூ.60,000 உள்ளது எனில் அதன் மூலதனம்

- (A) Rs.1,60,000
ரூ.1,60,000
- (B) Rs.60,000
ரூ.60,000
- (C) Rs.1,00,000
ரூ.1,00,000
- (D) Rs.40,000
ரூ.40,000

83. Real account deals with
உண்மையான கணக்கு ————— கையாள்கிறது.

- (A) Assets
சொத்துக்கள்
- (B) Incomes and gains
வருமானங்கள் மற்றும் ஆதாயங்கள்
- (C) Individual persons
தனிப்பட்ட நபர்கள்
- (D) Expenses and loss
செலவுகள் மற்றும் இழப்புகள்

84. Withdrawal of cash from business by the proprietor should be credited to
வணிகத்திலிருந்து உரிமையாளரால் திரும்பப் பெறும் பணம் ————— எதில் வரவு வைக்கப்பட வேண்டும்.

- (A) Drawing account
எடுப்பு கணக்கு
- (B) Cash account
பணக் கணக்கு
- (C) Capital account
மூலதன கணக்கு
- (D) Purchase account
வாங்கும் கணக்கு

85. In double entry system of book keeping, every business involves
இரட்டை பதிவு முறையில் ஒவ்வொரு வணிகமும் _____ கணக்குகளை கொண்டது.

- (A) Minimum of two account
குறைந்தது இரண்டு கணக்குகள்
- (B) Same account on two different dates
இரண்டு வெவ்வேறு தேதிகளில் ஒரே கணக்கு
- (C) Two sides of the same account
ஒரே கணக்கின் இரண்டு பக்கங்கள்
- (D) Minimum three account
குறைந்தபட்சம் மூன்று கணக்கு

86. Net position of an account can be as ascertained from _____ account.
ஒரு கணக்கின் நிகர நிலையை _____ கணக்கிலிருந்து அறியலாம்.

- (A) Cash balance
பண இருப்பு
- (B) Bank balance
வங்கி இருப்பு
- (C) Ledger account
லெட்ஜர் கணக்கு இருப்பு
- (D) Journal account
ஜெர்னல் கணக்கு இருப்பு

87. J.F. means
J.F. என்பது

- (A) Voucher Number
வவுச்சர் எண்
- (B) Ledger Page Number
லெட்ஜர் பக்க எண்
- (C) Journal Page Number
ஜெர்னல் பக்க எண்
- (D) Order Number
ஆர்டர் எண்

88. The process of transferring the debit and credit from journal to ledger account is called

பற்று மற்றும் வரவை ஜெர்னலில் இருந்து லெட்ஜர் கணக்கிற்கு மாற்றும் செயல்முறை _____ என அழைக்கப்படுகிறது.

- (A) Journalising
ஜெர்னல்படுத்துதல்
- (B) Balancing
சமநிலைப்படுத்துதல்
- (C) Transfer
இடமாற்றம்
- (D) Posting
இடுகையிடுதல்

89. _____ is a statement prepared with debit and credit balance of the ledger account to test the arithmetic accountancy of the book.

_____ என்பது, புத்தகத்தின் எண்கணித கணக்கியலை சோதிக்க லெட்ஜரின் பற்று மற்றும் வரவு கணக்கு இருப்புடன் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஆகும்.

(A) Balance Sheet
இருப்பு நிலை

(B) Account Statement
கணக்கு அறிக்கை

(C) Trading account
வர்த்தக கணக்கு

(D) Trial balance
சோதனை இருப்பு

90. There are _____ methods of preparing trial balance.

சோதனை சமநிலையைத் தயாரிப்பதற்கான _____ முறைகள் உள்ளன.

(A) 5

(B) 2

5

2

(C) 3

(D) many

3

பல

91. Difference of total of both debit and credit side of trial balance is transferred to _____
சோதனை இருப்பின் மொத்த பற்று மற்றும் வரவின் வேறுபாடு _____க்கு மாற்றப்படுகிறது.

(A) Trading account
வர்த்தக கணக்கு

(B) Suspense account
சஸ்பென்ஸ் கணக்கு

(C) Difference account
வித்தியாசமான கணக்கு

(D) Miscellaneous account
இதர கணக்கு

92. While preparing the trial balance, the accountant finds that the total of the credit columns is short by Rs.200 the difference will be
சோதனை இருப்பாய்வு தயாரிக்கும் போது, ஒரு கணக்காளர் மொத்தக் கடன் இருப்பு ரூ.200 குறைவாக உள்ளதை காண்கிறார். அந்த வேறுபாடானது

(A) Debited to suspense a/c
சஸ்பென்ஸ் கணக்குக்கு பற்று வைக்கப்படும்

(B) Adjusted to any of the debit balance
ஏதேனும் ஒரு பற்று நிலுவைக்கு சரி செய்யப்படும்

(C) Adjusted to any of the credit balance
ஏதேனும் ஒரு கடன் இருப்புக்கு சரி செய்யப்படும்

(D) Credited to suspense account
சஸ்பென்ஸ் கணக்கில் வரவு வைக்கப்பட்டது

93. The subsidiary book for entering cash transaction
பண பரிவர்த்தனையை உள்ளிடுவதற்கான துணை புத்தகம்

- (A) Cash book
பண புத்தகம்
- (B) Purchase book
கொள்முதல் புத்தகம்
- (C) Sales book
விற்பனை புத்தகம்
- (D) Credit ledger
கிரெடிட் லெட்ஜர்

94. Purchase book used for recording _____ of goods in which the trade deals.
கொள்முதல் புத்தகத்தில், வர்த்தகம் கையாளும் பொருட்களின் _____ கொள்முதல் பதிவு செய்யப்படும்.

- (A) Credit purchase
கடனாக வாங்கும்
- (B) Cash purchase
பணமாக வாங்கும்
- (C) Both cash and credit purchase
பணமாக மற்றும் கடன் வாங்கும் இரண்டும்
- (D) Online purchase
ஆன்லைன் கொள்முதல்

95. The Subsidiary book used for recording the goods returned by customer for which no cash is immediately paid
உடனடியாக பணம் செலுத்தப்படாமல் வாடிக்கையாளரால் திருப்பியனுப்பப்பட்ட பொருட்களைப் பதிவு செய்யப் பயன்படும் துணைப் புத்தகம் _____ ஆகும்.

- (A) Sales returns book
விற்பனை திருப்பு புத்தகம்
- (B) Purchase return book
கொள்முதல் திருப்பு புத்தகம்
- (C) Bills receivable book
பெறத்தக்க பட்டியல் புத்தகம்
- (D) Cash book
பண புத்தகம்

96. Purchase return or return outward book is used for recording _____ by trader.

கொள்முதல் திரும்பம் அல்லது வெளிப்புறமாக திரும்பப் புத்தகம் வணிகரின் _____ பதிவு செய்ய பயன்படுகிறது.

- (A) Sales returns
விற்பனைத் திருப்புப் புத்தகம்
- (B) Purchase return
கொள்முதல் திருப்புப் புத்தகம்
- (C) Bills receivable
பெறத்தக்க பில்கள் புத்தகம்
- (D) Cash not received
பணம் பெறப்படாதவை புத்தகம்

97. A person who prepare the bill is called

பில்களை தயாரிப்பவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

- (A) Drawee / Debtor
டிராயி/கடனாளர்
- (B) Payee
பணம் பெறுபவர்
- (C) Customer
வாடிக்கையாளர்
- (D) Drawer / Creditor
டிராயர்/கடனீந்தோர்

98. The person who receives the payment is

பணம் பெரும் நபர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

- (A) Drawee / Debtor
டிராயி/கடனாளர்
- (B) Payee
பணம் பெறுபவர்
- (C) Customer
வாடிக்கையாளர்
- (D) Drawer / Creditor
டிராயர்/கடனீந்தோர்

99. The person who makes payment is

பணம் செலுத்தும் நபர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

- (A) Drawee / Debtor
டிராயி/கடனாளர்
- (B) Payee
பணம் பெறுபவர்
- (C) Customer
வாடிக்கையாளர்
- (D) Drawer / Creditor
டிராயர்/கடனீந்தோர்

100. The Non payment of the amount of the bill, when it is presented for payment
கட்டணத்திற்காக செலுத்தப்படும்போது, பில் தொகையை செலுத்தாதது

- (A) Dishonour of bill
பில் அவமதிப்பு
- (B) Over due of bill
பில் நிலுவை
- (C) Return of bill
பில் திருப்புதல்
- (D) Discount of bill
பில் தள்ளுபடி செய்தல்
-